

2. The tender schedule with detailed group of materials along with terms and conditions can be obtained in person from this Branch Press, on all working days during office hours up to 1.00 p.m. on payment of ₹ 312 (Rupees three hundred and twelve only) inclusive of sales tax in cash or by demand draft, drawn in favour of the Deputy Director, Government Branch Press, Karaikal.

3. Tender schedule can also be obtained by post on payment of ₹ 360 (Rupees three hundred and sixty only) inclusive of sales tax by sending a demand draft drawn in favour of the Deputy Director, Government Branch Press, Karaikal- 609 609 along with a requisition letter addressed to the Deputy Director, Government Branch Press, Kottucherry, Karaikal-609 609. The tender schedule can also be downloaded from the official website of this department <http://styandptg.puducherry.gov.in> and in such cases a separate demand draft for an amount of ₹ 312 (Rupees three hundred and twelve only) inclusive of sales tax towards the cost of the tender schedule shall be enclosed in addition to the demand draft for earnest money deposit.

4. The completed tender schedule in sealed cover superscribed as "Tender-cum-Public Auction for the purchase of condemned and unserviceable machineries/materials" and addressed to the Deputy Director, Government Branch Press, Kottucherry, Karaikal-609 609 should be sent on or before 5-3-2014 at 1.00 p.m. and the tenders will be opened at 4.00 p.m. on the same day in the presence of the undersigned and tenderers those who are present. The highest rate quoted will be treated as minimum upset price and then public auction will be started immediately. Tender received after the due date and time will be summarily rejected.

**T.L. SRINIVASAN,**  
Deputy Director (Ptg.).

**GOVERNMENT OF PUDUCHERRY**  
**GOVERNMENT BRANCH PRESS**

*Mettupalayam, the 28th January 2014.*

#### AUCTION NOTICE

Certain unserviceable condemned wooden furniture and machineries (one lot) listed in the Annexure belonging to the Government Branch Press, Mettupalayam will be disposed off through public auction by the Deputy Director or by any authorised officer in the premises of the Government Branch Press, Mettupalayam at 4.00 p.m. on 26-2-2014.

#### Conditions of sale

1. The old furniture and machineries can be seen on the preceding day of the date of auction in the Branch Press, Mettupalayam, Puducherry.

2. Each bidder should deposit a sum of ₹ 2,000 as the earnest money deposit by cash one hour before the commencement of auction *i.e.*, by 3.00 p.m. on 26-2-2014, and the same will be refunded to the unsuccessful bidder at the end of the auction. The successful bidder should pay the amount in cash including VAT immediately.

3. The said articles must be removed at the expense of the buyer within 24 hours of the settlement of the auction. No claim about the quantity and the value of the said articles will be admitted after finalisation of auction.

4. The Deputy Director has the right to reject the bid or cancel the auction without assigning any reason.

#### ANNEXURE

##### *Unserviceable stores for disposal :*

Sl. No.	Particulars of stores	Quantity
(1)	(2)	(3)
		No./Nos.
1	Wire stitching machine	1
2	Portable platform scale 500 Kgs.	1
3	Hydraulic trolley (1,000 to 1,200 capacity)	1
4	Office steel table	2
5	Steel arm chair	6
6	Steel rack	2
7	Officer steel table (Executive)	1
8	Plastic chair	5
9	Steel stool-mica top	11
10	Steel arm-chair	2
11	Revolving chair-ordinary	1
12	Reel shaft	4
13	Steel roller stand	1
14	Wooden bench	2
15	Teak wood stool	3
16	Wooden table for binding	2
17	Wooden binding stool	12
18	Wooden stool	1
19	Platform bench	2
20	Wooden bench	1

(1)	(2)	(3)	(1)	(2)	(3)
		No./Nos.			No./Nos.
21	Wooden pallet	1	29	Emergency lamp	2
22	Wooden table with stone	1	30	Wall-clock	4
23	Dinning-table with mica top	1	31	Oil barrel 220 lits.	1
24	Rexine sofa-cum-bed	1	32	Aqua guard classic water filter	1
25	AE make 35 KVA voltage stabilizer	1	33	Euro clean XL vacuum cleaner	1 set
26	Pedestal fan	4	34	Rotary oil pump	1
27	Wall mounting fan	1			
28	Exhaust fan	2			

**D. JULIAN,**  
Deputy Director.

**புதுச்சேரி நகராட்சி  
ஆபத்தான நிறுவனங்கள்**

**அறிவிப்பு**

கீழ்க்குறிப்பிட்ட நபர்கள் புதுச்சேரி நகராட்சி எல்லைக்குள் பின்வரும் தொழில் நிறுவனங்களை அமைத்துக்கொள்ள இந்நகராட்சியின் உத்தரவு வேண்டுகிறார்கள்.

வரிசை எண்	விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் முகவரி	நிறுவனம் அமைய உள்ள இடத்தின் முகவரி	உத்தேசிக்கப்பட்டுள்ள நிறுவனத் தயாரிப்பு/ செய்முறை	தேவையான மின் திறன்
(1)	(2)	(3)	(4)	(5)
1	திரு. P. வீராசாமி, எண் 78-D, வில்லியனார் ரோடு, முருங்கப்பாக்கம், புதுச்சேரி.	வார்டு O, பிளாக் 4, நகர அளவை எண் 3/17, கம்பன் வீதி, கணபதி நகர், முருங்கப்பாக்கம் வருவாய் கிராமம், புதுச்சேரி.	வானவெடி மற்றும் வெடி பொருட்கள் செய்யும் தொழிலகம்.	இல்லை
2	திரு. K.A. செண்பகராஜன், எண் 1, 7-வது குறுக்கு வீதி, அண்ணா நகர், புதுச்சேரி.	M/s. செண்பக ரெசிடன்சி, வார்டு B, பிளாக் 5, நகர அளவை எண் 5 & 6, மறு அளவை எண் 158/1pt., & 158/3pt., தெய்வநாயகம் பிள்ளை தோட்டம், முத்தியால்பேட்டை, புதுச்சேரி.	உணவகம் மற்றும் தங்கும் விடுதி.	400 KVA

1973-ஆம் ஆண்டு புதுச்சேரி நகராட்சிகள் சட்டத்தின் மூலமாய் புதுச்சேரி ஒன்றியத்து ஆட்சிப்பரப்பில் அமுலாக்கப்பட்ட புதுச்சேரி நகராட்சிகள் (உரிமம் மற்றும் அனுமதி அளித்தல்) விதிகள், 1976, பிரிவு 8-ன்படி இத்தொழில் நிறுவனங்களை நிறுவுவதினால் உண்டாகும் ஆட்சேபணைகள் ஏதேனும் இருந்தால், அவற்றை இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியிலிருந்து பத்து நாட்களுக்குள் புதுச்சேரி நகராட்சி ஆணையர் அவர்களுக்கு எழுத்து மூலமாக தெரியப்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

குறிப்பிட்ட காலவரையறைக்குள் பெறப்பட்ட ஆட்சேபணைகள் புதுச்சேரி நகராட்சியால் பரிசீலிக்கப்படும்.

புதுச்சேரி, 2014 *வர்பு* பிப்ரவரி மீ 10௨.

**சி. இராஜமாணிக்கம்,**  
ஆணையர்.

**PUDUCHERRY MUNICIPALITY**

*Puducherry, the 10th February 2014.*

**Dangerous Establishments**

**NOTICE**

The undermentioned persons have requested for permission to set up industries within the Puducherry Municipal limits, as detailed below: